

SUPPLEMENT

TO

The Ceylon Government Gazette,

PART III.

FRIDAY, NOVEMBER 30, 1900.

NOTICES UNDER THE WASTE LANDS ORDINANCES.

[Notice under "The Waste Lands Ordinances, 1897, 1899, and 1900."]

TAKE notice, that unless within three months from the 16th day of November, 1900, the persons, if any, who claim any interest in the lands hereinafter mentioned or in any one or more of such lands, appear before the Special Officer appointed under section 28 of Ordinance No. 1 of 1897 at his office at Matara and make claim to the said lands or any of them or to some interest therein :

Such Special Officer, in pursuance of the powers vested in him by Ordinance No. 1 of 1897, will declare by writing under his hand that the said lands or such of them, as to which no claim has been made, are the property of the Crown.

J. P. LEWIS,
Special Officer.

Description of Lands referred to.

The following lots, viz.:—

Lot.	Name of Land.		Extent.		
			A.	R.	P.
48	Wekadapaleatura	46	3 0
48½	Wekadapalehena	5	1 10
57	Magalandehena	11	0 26
59	Tunelleatura	3	3 12
60	Elapaluwehena, Tunellehena, Nawalehena, &c.	93	3 20
182	Kiriwaneatura	50	2 0
183	Do.	27	3 32
184	Do.	2	0 10
228½	Ehelagahalandemillahena, &c.	5	3 15
228½	Do.	2	2 12
			249	3	17

in sheets O $\frac{10}{51, 59}$ and O $\frac{10}{50, 58}$, situate in the village of Beralapanatara in the Morowak korale of the Matara District, in the Southern Province, as described in the annexed certified tracing therefrom, and bounded as follows : on the north by Ihala-Batandurewatuyaya belonging to W. Babun Appuhami and others, Hapugahaliyadda belonging to ditto, Pitapurana-kumbura belonging to W. A. Tepanis Appu and others (T. P. 153,825), the footpath from Kongahadeniya to Batandura ; on the east by Gigungalahena claimed by Wellappulige Babe Hami and others, Nawalehena belonging to Crown, Ambemulle-udahadeniya belonging to Crown, Madolgasdeniyehena claimed by Mantrige Adirian and others, Paragahadeniya belonging to Crown, Godehena claimed by Wellappulige Babe Hami and others, Masdeniya belonging to Vitaranage Dines Hami and others, the footpath from Pathowita to Kendekumbura, the Kiriwana-ganga, Masdeniyawatta belonging to Vitaranage Dines Hami and others, Kurunduwatta sold by Crown to Wellappulige Don Juwanis (T. P. 143,729), the footpath from Pathowita to Kendekumbura ; on the south by the footpath from Pathowita to Kendekumbura, Kiriwanekumbura belonging to Korawege Babe Hami and others ; on the west by the footpath from Kotapola to Mugunumulla, Ketakedakumbura belonging to Korawege Babe Hami and others, the Kiriwana-ganga, Magalandewatta belonging to Talawattege Andris Hami, Mugunumullekumbura belonging to Talawattege Bala Hami and others, Mediyagasmullewatta belonging to ditto, Welipot-deniya belonging to Crown, Bulugahakoratuwa belonging to Talawattege Appu and others, Kendekumburewatta belonging to Talawattege Bala Hami and others, the Kendakumburedola, Elapaluwekumbura belonging to W. Babun Appuhami and others, Paththinigewatta belonging to Talawattege Bala Hami and others, Kapatenumekumbura belonging to ditto, and others, Polgahaliyadda belonging to ditto, the Kendekumburedola, Polgahaliyaddewatta belonging to Talawattege Bala Hami from Batandura to Kendekumbura, Peeledeniya belonging to Crown, Galkaduwehena belonging to Crown, the footpath

[NOTE.—Lot 49 Wekadapallekumbura, in extent 3 roods and 29 perches, belonging to Wirakonge Robert and others within these boundaries is excluded from this notice, and its extent of 3 roods and 29 perches is not included in the acreage of 249 acres 3 roods and 17 perches given above.]

ଶେଷ. ପି. କ୍ରୁତିଜ,
ଶିଳେଖ ମନ୍ଦିରାଳ୍ୟରେ ବୁଝାଯାଇଛନ୍ତି।

ଶ୍ରୀବିତ୍ତନାଳେ କୋରଟିକୁରେ.

දකුණු පළාතට අභින් මාතර දිස්ත්‍රික්කනේ තමාවකෝරලේ බෙරපුපාතර යන ම පිහිටා තැබෙන ඒවා අඩුකාසු සහතික සිනියමේ පෙන්යන 0 $\frac{10}{51,59}$ සහ 0 $\frac{10}{50,58}$ සිනියම් පත්‍රවල මෙහි පහත සඳහන් කරන බැංකුවලිනි, එනම්—

விதிக்குறிப்புக்.	ஒவ்வொரு நமது.	விதிக்குறி.
48 ...	வீடுக்கிவிப்பலே அந்தார 46 3 0
48½ ...	வீடுக்கிவிப்பலேபோன் நி 5 1 10
57 ...	மாட்டுலைப்பெட்டேன் நி 11 0 26
59 ...	நூஞ்சூரைப்பேர்அந்தார 3 3 12
60 ...	அடிலூபால்லெப்போன், நூஞ்சூரைப்பேச்ன, காவலே ஷேன் சுகை விவரித்து கொண்டு வருகிறேன் 93 3 20
182 ...	கிரிவாலைப்பேர்அந்தார 50 2 0
183 ...	ஶ்ரம 27 3 32
184 ...	ஶ்ரம 2 0 10
228½ ...	அடிலைக்குலைப்பெட்ட மில்லைப்பேச்ன சுகை விவரித்து கொண்டு வருகிறேன் 5 3 15
228¾ ...	ஶ்ரம 2 2 12

[ଓହନଙ୍କ ମାଜିତିଲୁଗୁ ଲେଖିବୁ ଶରଦେବୀଙ୍କରେ ଯେବିରେତିଥିଲା କଣ କିମ୍ବନ୍ତି ଆପଣିଲାଙ୍କୁ ଅଛିନ୍ତି ରୁଚି କିମ୍ବନ୍ତି ପରିବଳ୍ପ ୨୯ଙ୍କ ବିଭିନ୍ନରେ ଧାରୀ ଲୁକିପାଲ୍କରେ କୁଟୁମ୍ବର କିମ୍ବନ୍ତି ୪୯ ଲେଖି ତେଣୁକାରିବିଲା ତାହା ଦୟତିଲେବୁ ଅନ୍ତର୍ଭାବରେ କିମ୍ବନ୍ତି ପରିବଳ୍ପ ଲୁକା ରୁଚି କିମ୍ବନ୍ତି ପରିବଳ୍ପ ୨୯ ରୁକ୍ଷିତ ଅନ୍ତର୍ଭାବର ୨୫୫ଙ୍କ ରୁଚି କିମ୍ବନ୍ତି ପରିବଳ୍ପ ୧୭ଙ୍କେ ପରିବଳ୍ପ ଅବ୍ୟାହନ୍ତିର ଲୁଗନ୍ତ ମେଜିଙ୍କ ଦୟତିଲୁ ପୂର୍ବିକୀୟ]

இவ்வறிவித்தலின் திட்டமியக்கிய 1900 ம் வரு-த்து கார்த்திகைம் 16 ந் தேதியிலிருந்து மூன்று மாசத்திற் குள்ளாக இதன் கீழ் விவரித்திருக்கும் காணிகளை அல்லது அக்காணிகளை வெற்ற யும் குறித்து உரித்துபேசுவோர்கள் யாருமிருந்தால், அவர்கள் 1897 ம் (வரு)-த்து முதலாம் நொம்பர் சட்டத்தின் 28 ம் அரிவின்படி ஏற்படுத்திய குறிப்பான உத்தியோகஸ்தர் முன்பாக மாத்துறை அவரது கங்கோதாரில் தெரிப்பட்டு மேற்படி காணிகளை அல்லது அவற்றிலெதையுங் குறித்து யாதும் உரிமை அல்லது உடன்கை காணப்படுகிறதால், மேற்கொல்லியதற்குக் கூடுதலாக கார்த்திகைம் மில்

1897 ம் ரூ-த்து முதலாம் இலக்கச்சட்டத்தினால் தனக்குக் கொடுத்திருக்கும் தத்துவத்தைக் கொண்டு தன் கையொப்பமிட்டு எழுத்துமூலமாய் சொல்லப்பட்ட காணிகளை அல்லது அவைகளின் உரித்தைப் பேசப்பட்டவர்கள் வெளிப்படாவிடில் முடிக்குரிய ஆதனமென்று வெளியரங்கப்படுத்துவார்.

ஜே. பி. ஹவிஸ்,
குறிப்பான உத்தியோகஸ்தர்.


சொல்லப்பட்ட காணிகளின் விவரம்.

தென் மாசாணத்தின் மாத்துறை டிஸ்திரிக்கில் மொறவக்கோரளையைச் சேர்ந்த வெறளப் போக்கு என்னும் கிராமத்திலுள்ள $O \frac{10}{51,59}$ ம் $O \frac{10}{50,58}$ ம் அளவுக்கட்டாசிகளில் இதன்கீழ் சொல்லப்படும் துண்டுகள் அதாவது : இத்தோட்டைக்கு குறிக்கப்படும் உறுதிப்படுத்திய டாப்பில் விவரிக்கப்பட்டிருக்கிறன :—

தண்டு.	காணியினது பெயர்.		விசாலம்.	
			எ. ரூ. ப.	ரூ. ப.
48	வேகடபலேஷத்தர	...	46	3 0
48½	வேகடபலேகேன	...	5	1 10
57	மகளன்டேகேன	...	11	0 26
59	அன்னலேஷத்தர	...	3	3 12
60	எலபாலுவேகேன, தன்னலேகேன, நாவலேகே ஞம் சிலதுகரும்	..	93	3 20
182	கிரிவானேஅத்தர்	...	50	2 0
183	ஷீ	...	27	3 32
184	ஷீ	...	2	0 10
228½	எகலக்களன்டேமிலலகேஞும் சிலதுகரும்	...	5	3 15
228½	ஷீ	..	2	2 12
			249	3 17

எல்லை, வடக்கு-டப்பிலி. படுன் அப்புகாமியும் சிலபேர்களுக்குமுடைய இகலபட்டன்து ரேவத்துயாய், மேற்சொல்லியவர்களுடைய கப்புக்களியத்த, டப்பிலி. எ. தெப்பானில் அப்புவும் சிலபேர்களுக்குமுடைய பிட்டபுறன்குமுடுர (T. P. 153,825), கொன்ககதெனியிலிருந்து பட்ட எதுறைக்கு போகும் அடிபாதை ; கிழக்கு-வெல்லப்புளிகே பபேகாமியும் சிலபேர்களும் உரித்து பேசும் கிருஞ்கலகேன, அரசாட்சிக்குள்ள நாவலேகேன, அரசாட்சிக்குள்ள அம்பேருள்ளே உடக்கதெனிய, மன்திரிகே அதிரியனும் சிலபேர்களும் உரித்துபேசும் மடொல்கள்தெனியேகேன, அரசாட்சிக்குள்ள பறக்கதெனிய, வெள்ளப்புளிகே பபேகாமியும் சிலபேர்களும் உரித்துபேசும் கொடேகேன, வித்தாறனகே தினெல்காமியும் சிலபேர்களுக்குமுடைய மாஸ்தெனிய, பாததோ விட்டிலிருந்து கென்தேகுமுடுரக்கு போகும் அடிபாதை, கிரிவானகங்க, வித்தாறனகே தினெல்காமியும் சிலபேர்களுக்குமுடைய மாஸ்தெனியேவத்த, வெல்லப்புளிகே தொன்ன யுவானில்கு அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் குறுங்குவத்த, (T. P. 143,729), பாததோவிட்டிலிருந்து கென்தோகுமுடுரக்கு போகும் அடிபாதை ; கெற்கு-பாததோவிட்டிலிருந்து கென்தேகுமுடுரக்கு போகும் அடிபாதை, கொறவேகே பபேகாமியும் சிலபேர்களுக்குமுடைய கிரிவானேகுமுடுர ; மேற்கு-கொட்டபொளிலிருந்து முகுனுமுள்ளக்கு போகும் அடிபாதை, கொறவேகே பபேகாமியும் சிலபேர்களுக்குமுடைய கெட்டகெடகும்புர, கிரிவானகங்க, தலவத்தேகே அன்திரில்காமி உடைய மகளன்தேவத்த, தலவத்தேகே பாலகாமியும் சிலபேர்களுக்குமுடைய முகுனுமுள்ளே கும்புர, மேற்சொல்லியவர்களுடைய மெழியகஸமுள்ளேவத்த, அரசாட்சிக்குள்ள வெளிபொத்தெனிய, தலவத்தேகே அப்புவும் சிலபேர்களுக்குமுடைய முகுனுமுள்ளேவத்த, அரசாட்சிக்குள்ள வெளிபொத்தெனிய, தலவத்தேகே அப்புவும் சிலபேர்களுக்குமுடைய புலுக்ககொறட்டுவ, தலவத்தேகே பாலகாமியும் சிலபேர்களுக்குமுடைய கென்தேகும்புரேவத்த, கென்தகும்புரேதொல, டப்பிலி. படுன் அப்புகாமியும் சிலபேர்களுக்குமுடைய எலபாலுவேகும்புர, தலவத்தேகே பாலகாமியும் சிலபேர்களுக்குமுடைய பத்தினிகேவத்த, மேற்சொல்லியவர்களுடைய கப்பாதெனுமேதும்புர, மேற்சொல்லியவர்களுடைய பத்தினிகேவத்த, கென்தேகும்புரேதொல, தலவத்தேகே பாலகாமியும் சிலபேர்களுக்குமுடைய பொல்ககளியத்தேவத்த, தலவத்தேகே அப்புவும் சிலபேர்களுக்குமுடைய பொல்ககளியத்த, அரசாட்சிக்குள்ள கலசுடுவேகேன, பட்டான்துரேயிலிருந்து கெஞ்சுகும்புரக்கு போகும் அடிபாதை, அரசாட்சிக்குள்ள பில்லேதெனிய, அரசாட்சிக்குள்ள கல்குவேகேன.

[குறிப்பு.—சொல்லிய எல்கைகளுக்குள்ளிராய் வீற்கோன்கே ரெவர்ட்டும் சிலபேர்களுக்குமுடைய வேகடபள்ளேகும்புரென் டறியப்படும் 3 ரூட் 29 பர்சஸ் கொண்ட 49 ம் துண்டு இந்த அறிக்கையிலிருந்து விலக்கினது. அது 3 ரூட் 29 பர்சஸ் மேற்சொல்லிய 249 ஏக்கர் 3 ரூட் 17 பர்சஸ் அளப்பிறுப்படுத்தவில்லை].



Situation : Beralapanatara village in Udugaha pattu of Morowak korale.

Extent.

Lot.	Name of Land.	A. R. P
48	Wekadapaleatura	46 3 0
48½	Wekadapalehena	5 1 10
57	Magalandehena	11 0 26
59	Tunelleatura	3 3 12
60	Elapaluwehena, Tunellehena, Nawalehena, &c.	93 3 20
182	Kiriwaneatura	50 2 0
183	Do.	27 3 32
184	Do.	2 0 10
228½	Ehelagahalandemillahena, &c.	5 3 15
228½	Do.	2 2 12
		249 3 17

Lot excluded.

49 ... Wekadapallekumbura

0 3 29

Surveyor-General's Office, Sheet O 10
Colombo, June 4, 1900. 51, 59 and 10
50, 58. S. J. C. MORE,
for Surveyor-General.

Description of Boundaries of the Block comprising Lots Nos. 48, 48½, 57, 59, 60, 182, 183, 184, 228½, and 228¾.

No.	Name of Land.	No.	Name of Land.	No.	Name of Land.
1	Ihala Batanduretwatuya	12½	Path	23	Welipotdeniya
2	Hapugahaliyadda	13	Kiriwana-ganga	23½	Bulugahakoratuwa
3	Pit-purunakumbura	13½	Masdeniyewatta	24	Kendekumburawatta
4	Path	14	Kurunduwatta	25	Kendakumburedola
5	Chenas	15	Path	26	Elapaluwekumbura
6	Do.	16	Kiriwanakumbura	27	Pattinigewatta
7	Nawalehena	17	Path	28	Kapatenumekumbura
8	Ambamulleudahadiya	18	Ketakedakumbura	29	Polgahaliyaddewatta
9	Madolgasdeniyehehena	19	Kiriwana-ganga	29½	Polgahaliyadda
10	Paragahadiya	20	Magalandewatta	30	Chenas
11	Godehena	21	Mugunumulledewelkumbura	31	Path
12	Masdeniya	22	Mediyagasmullewatta	31½	Peleledeniya